

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வனபரிபாலன திணைக்கள நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு உரிய தகவல்களையும் உள்ளடக்கி நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் மன்றத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக மன்றத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை

நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா என்பதும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும் மற்றும் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரித்தலுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமங்களுடனான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 01 இன் 88 ஆம் பந்தியின் பிரகாரம் ஆகக் குறைந்தது நிதி நிலைமைக் கூற்றின் பெறுமதி அதில் காண்பிக்கப்பட்டுள்ள விடயங்களின் கீழ் வகைப்படுத்த வேண்டியிருந்த போதிலும் வனபரிபாலன நிதியத்தைப் பயன்படுத்தி 2023 ஆம் ஆண்டின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த ரூபா 10,472,855 பெறுமதி உடைய துப்பாக்கிகள் நிதி நிலைமைக் கூற்றில் நிதியல்லாச் சொத்துக்களில் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கீழ் காண்பிப்பதற்குப் பதிலாக நிதிச் சொத்துக்களின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.	ரூபா 10,472,855 பெறுமதி உடைய துப்பாக்கிகளின் பெறுமதி நிதி நிலைமைக் கூற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த பெறுமதி நிதி நிலைமைக் கூற்றில் வகைப்படுத்தலில் நிதிச் சொத்துக்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு குறிப்பிடுதல் பிழையானதாகும்.	இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் நிதி மற்றும் நிதியல்லாச் சொத்துக்கள் சரியாக வகைப்படுத்தப்பட்டு நிதிக் கூற்றுக்களில் காண்பித்தல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) பிரதி வலய வனப் பாதுகாவலர்களுக்கு விடுவிக்கப்பட்ட மொத்த கட்டு நிதியும் செலவினமாக இனங்காணப்பட்டதுடன் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு 04 வலய அலுவலகங்களில் இருந்து	வனபரிபாலன நிதியத்தின் நிதி செயலாற்றல் கூற்றில் நன்கொடை கையளித்தல், நீதிமன்ற பிரயாண செலவினம், வன பாதுகாப்பு செலவினம் மற்றும் பயிற்சி செலவினங்கள் சிகாஸ் நிகழ்ச்சித்	நிதியத்தின் வருமானம் மற்றும் செலவினங்கள் சரியாக நிதிக் கூற்றுக்களில் காண்பிப்பதற்கு

மீள அனுப்பப்பட்ட ரூபா 3,830,989 ஆன மொத்த செலவினம் குறைக்கப்படாமல் வருமானமாக கணக்கீடு செய்யப்பட்டமையால் ஆண்டின் மொத்த வருமானம் மற்றும் செலவினம் அப்பெறுமதியால் மிகைக் கணிப்பீட்டிற்கு உட்பட்டிருந்தது.

திட்டம் ஊடாக திறைசேரி அச்சிடல் குறிப்புக்களில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் செலவினத்தில் எஞ்சியுள்ள பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் போது செலவினங்களைக் குறைத்து வைப்புக் கணக்கின் ஊடாக நடைமுறையில் மேற்கொள்ள முடியாதுள்ளது.

நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) திறைசேரி கணனி அச்சிடல் குறிப்பின் பிரகாரம் மீளாய்வாண்டின் போது பணமாக கிடைக்கப் பெற்ற நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் வட்டி வருமானம் ரூபா 51,013,580 ஆக இருந்த போதிலும் பேரேட்டுக் கணக்கில் அது ரூபா 54,799,229 ஆகக் காண்பிக்கப்பட்டமையால் ரூபா 3,785,649 இனால் நிதிச் செயலாற்றல் கூற்றில் நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் வட்டி வருமானம் மிகைக் கணிப்பீட்டிற்கு உட்பட்டிருந்தது.

2025 ஆம் ஆண்டின் போது இறுதிக் கணக்குகள் மூலம் சரி செய்யப்படும்.

நிதியத்தில் நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் வட்டி வருமானம் சரியாக இனங்கண்டு நிதிக்கூற்றுக்களில் காண்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(இ) 2022 இன் 44 ஆம் இலக்க பெறுமதி சேரி வரி சட்டத்தினால் திருத்தப்பட்ட 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்தின் 10 ஆவது பிரிவின் பிரகாரம் திணைக்களம் பெறுமதி சேரி வரி (வட்) இற்காக பதிவு செய்திருந்த போதிலும் நிதியம் அந்த பதிவிற்காக தகைமை பெறாதிருந்தமையால் நிதியத்தில் இருந்து கடந்த ஆண்டில் கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்பட்ட ரூபா 1,803,592 வட் வரி நிதிச் செயலாற்றல் கூற்றில் பிழையான பிரகாரம் வட் மிகைக் கட்டண பெறுவனவாக கணக்கீடு செய்தல் மீளாய்வாண்டின் போதும் சரி செய்வதற்கு உரிய சீராக்கங்கள் மேற்கொள்ளப்பட வில்லை.

2025 ஆம் ஆண்டின் போது திரண்ட நிதியத்தின் மூலம் சீராக்கி அரச வருமானத்தில் செலவு வைக்கப்பட்டுள்ளது.

நிதியம் பெறுமதி சேர் வரியின் அடிப்படையில் வரிக்காக பதிவு செய்யாது இருந்தமையால் நிதியத்தின் செலுத்துலுக்குரிய பெறுமதி சேரி வரி, நிதிய செலவினமாக குறிப்பிடப்பட்டு வருமானமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையை சரி செய்து நிதிக்கூற்றுக்களில் காண்பித்தல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய இலக்கம் 1/2020 என்ற அரச நிதி கூற்றறிக்கை மூலம்	ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் செயல் முன்னேற்றத்தை மீளாய்வு	2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டு அறிக்கை	காலாண்டு அறிக்கை தயாரித்து கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு

திருத்தப்பட்ட நிதிப்பிரமாணம் 877(2)(இ) (வழிகாட்டி 04 இன் (3) ஆம் பந்தி)	செய்யக் கூடிய வகையில் பிரதான பணிகள் தொடர்பான காலாண்டு அறிக்கை தயாரித்து அரசு நிதி திணைக்களத்திற்கும், தேசிய வரவு செலவு திட்ட திணைக்களத்திற்கும் பிரதியுடன் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கும் சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.	சமர்ப்பிப்பதற்கு குறிப்பிடப்பட்டுள்ளது.	அனுப்புவதற்கும் பிரதிகளை உரிய தரப்பினருக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
--	--	--	---

1.7 முதலீட்டு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு வன நிதியத்தில் இருந்து ரூபா 4,524,873 நிலையான வைப்புக்களில் முதலீடு செய்யப்பட்டிருந்த போதும் வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 64(ஈ) இன் பிரகாரம் வனபரிபாலன நிதியத்தில் இருந்து முதலீட்டு நடவடிக்கைகளுக்காக நிதியினை ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் காணப்படாது இருந்ததுடன் இந்த முதலீடுகளுக்காக பெறப்பட்ட முறையான அங்கீகாரம் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	இந்த முதலீடு மீளாய்வாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட நிலையான வைப்பு முதலீடு இல்லை. இந்த முதலீட்டுக்காக கவனத்தில் கொள்ளக் கூடிய வட்டி வருமானம் நிதியத்திற்கு இதுவரை செலவு வைக்கப்பட்டிருந்த போதும் மிகவும் இந்த முதலீடுகளை மேற்கொள்வதற்காக பொது திறைசேரியில் இருந்து கிடைத்த அங்கீகாரம் கோவையில் கண்டறிய முடியாதிருந்தது.	சட்டத்தில் குறிப்பிடப்பட்ட பணிகளுக்காக நிதியத்தைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 13,909,254 மிகையாக இருந்ததுடன் அதற்கு
நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 27,950,146 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில்
ரூபா 14,040,892 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு பிரதானமாக நீதிமன்ற தண்டப் பண
வருமானம் ரூபா 18,409,287 இனால் குறைவடைந்தமை காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதியத்தின் பிரதான வருமான மூலமான நீதிமன்றத் தண்டப் பணத்தை அட்டுறு அடிப்படையில் கணக்கீடு செய்தல் நிதியத்தின் கொள்கையாக இருந்த போதிலும் செயற்பாடுகள் முடிவடைந்து வழக்குகளுக்காக அறவிட வேண்டிய	கணக்காய்வினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரகாரம் சகல நிலுவை நீதிமன்ற தண்டப் பண வருமானங்களை கணக்கீடு செய்யப்பட்டிருந்ததா என	முடிவடைந்த வழக்குகளுக்காக கிடைக்க வேண்டிய சகல தண்டப்பணமும் கணக்கீடு செய்து அவற்றை

சகல தண்டப்பணமும் நீதிமன்றத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நிலுவை நீதிமன்ற தண்டப்பண வருமான அறிக்கை ஒன்று சகல மாவட்ட வன அலுவலகங்களில் இருந்தும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) நிதியத்தின் பணிகளை செயற்திறனாக நடாத்திச் செல்வது தொடர்பில் கவனம் செலுத்தாமை, நன்கொடை பரிசு நிதியங்கள் செலுத்துதல் தாமதமடைந்தமை, வன பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய செலவினங்கள் கால ரீதியில் இனங்காணாமை போன்ற விடயங்களின் பிரகாரம் நிதியத்தின் நோக்கங்களை உரிய பிரகாரம் நிறைவேற்றாமல் நிதியத்தில் கணிசமான தொகை ஒன்று சேகரிக்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு அந்த தொகை ரூபா 265,143,123 ஆகும். மேலும் வன பாதுகாப்பு நாயத்தின் இலக்கம் H5/நே.மு/பொது/2011 மற்றும் 2020 செப்டெம்பர் 21 ஆந் திகதிய கடிதத்தின் பிரகாரம் வன நிதியத்தில் வன குற்ற சுற்றிவளைப்பிற்காக பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கு பரிசு நிதி செலுத்த வேண்டியிருந்த போதிலும் கம்பஹா மற்றும் மீரிகம வன அலுவலகங்களில் இருந்து 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற 18 வன குற்றங்களுக்காக பரிசு பணம் செலுத்துதல் பரிந்துரைக்கப்பட்டு மாவட்ட வன உத்தியோகத்தர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் 2025 சனவரி 31 ஆந் திகதி வரையிலும் உரிய பரிசுப் பணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மீரிகம வன உத்தியோகத்தர் அலுவலகத்தில் 79 வன குற்ற சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு உரிய கால எல்லையின் போது அந்த வழக்கு நடவடிக்கைகள் முடிவடைந்திருந்த போதிலும் ஆவண நடவடிக்கைகள் முடிவடையாது இருந்தமையால் செலுத்துவதற்கு பரிந்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.

2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற வன குற்றங்களில் 18 சுற்றி வளைப்புக்களில் 03 இற்காக செலுத்துவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பு அறிக்கைகள் மற்றும் சில ஆவணங்களில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாக அவற்றை சரி செய்து சமர்ப்பிக்குமாறு வன உத்தியோகத்தர்களுக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் அவற்றை மீண்டும் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக மிகுதியான 15 குற்றங்களுக்காக செலுத்துதல் தாமதம் அடைந்துள்ளது. அவ்வாறே 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மீரிகம வன உத்தியோகத்தர் அலுவலகத்தில் 79 மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிற்காக மிகுதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உதவி மாவட்ட வன உத்தியோகத்தரால் வன உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கால ரீதியில் பரிசுப் பணம் செலுத்துதல் மற்றும் வன பாதுகாப்பு செலவினங்களை சரியாக இனங்காண்பதன் மூலம் நிதியத்தை ஸ்தாபிக்கும் நோக்கத்தில் செயற்திறனாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
“இலங்கை மக்களின் நோக்கங்களை உறுதிப்படுத்தும் வகையில் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்” என்ற வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிகளை நிறைவேற்றும் போது வன பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ள வேண்டி ஏற்படுகின்ற செலவினங்கள் நிதியத்தின் மூலம் செய்வதற்கு சட்டத்தின் 64(2)(ஈ) பிரிவின் பிரகாரம் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் வன பாதுகாப்பிற்காக உரிய செலவினங்களை உரியவாறு இனங்காணாமல் வனப் பாதுகாப்பின் கீழ் எடுக்க முடியாத திணைக்கள பணிகளான திறைசேரி நிதியேற்பாடுகள் மூலம் செலவிட வேண்டிய மீளாய்வாண்டின் அனுமதிப் பத்திரம் அச்சிடல் செலவினம் ரூபா 2,935,368 நிதியத்தில் இருந்து செலவிடப்பட்டிருந்தது.	2024 ஆம் ஆண்டிற்காக நிதியேற்பாடு ஒதுக்கும் போது இந்த செலவினங்கள் நிதியத்தின் கணக்கில் இருந்தமையால் இந்த செலவினங்கள் நிதியக் கணக்கில் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. அனுமதிப் பத்திரப் புத்தகங்கள் அச்சிடுதல் வனப்பாதுகாப்பின் கீழ் எடுக்க முடியாதிருந்த செலவினமாக இருந்தமையால் 2025 ஆம் ஆண்டு முதல் அனுமதிப் பத்திர புத்தகங்களை அச்சிடும் செலவினம் நிதியக் கணக்கிற்கு எடுக்காதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	சட்டத்தின் 64(2)(ஈ) பிரிவின் பிரகாரம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள செலவினங்கள் மாத்திரம் நிதியத்தில் இருந்து செலவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயலாற்றல் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய இலக்கம் 1/2020 என்ற அரசு நிதி சுற்றறிக்கை மூலம் திருத்தப்பட்ட நிதிப்பிரமாணம் 877(2)(உ) பிரிவின் பிரகாரம் நிதியத்தின் நிதி அறிக்கை மற்றும் செயலாற்றல் அறிக்கை கணக்காண்டு முடிவடைந்து 150 நாட்கள் கடந்து செல்வதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் ஆரம்பம் முதல் இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டுக்குரிய நிதியத்தின் நிதி செயலாற்றல் அறிக்கை மற்றும் செயலாற்றல் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	வருடாந்த செயலாற்றல் அறிக்கை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.2 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முதலீட்டு வருமானம் ரூபா 42,237,500 ஆக இருந்ததுடன் அதன் உள்ளபடியான வருமானம் ரூபா 55,214,256 ஆனமையால் அது மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் ரூபா 12,976,756 அதாவது 31 சதவீதத்தை விஞ்சியிருந்தது. அவ்வாறே 05	2024 ஆம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட நீதிமன்றத் தண்டப்பண வருமானம் ரூபா 42,000,000 ஆகும். நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்ட வழக்கு அந்த வழக்கு முடிவடைந்த காலப்பகுதி தொடர்பாக மதிப்பீடு செய்தல் சிக்கலான பணியாகும். சில சந்தர்ப்பங்களின் போது ஒரு மாதம் போன்ற குறுகிய காலத்தில்	சரியான எதிர்வு கூறலின் அடிப்படையில் சரியாக மதிப்பீடு தயாரித்து சிறந்த முகாமைத்துவ கட்டுப்பாட்டு கருவியாக

செலவின விடயங்களுக்காக மதிப்பீடு
 செய்யப்பட்ட ரூபா 70,000,000 இல்
 மீளாய்வாண்டின் போது ரூபா
 41,305,003 மாத்திரம்
 செலவிடப்பட்டமையால் மதிப்பீடு
 செய்யப்பட்ட தொகையில் ரூபா
 28,694,997 அதாவது 6.3 சதவீதம்
 முதல் 62.7 சதவீதம் வரையிலான
 வீச்சில் குறைவாக
 பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன்
 பிரகாரம் உரிய பிரயோகரீதியில்
 கவனம் செலுத்தி பாதீட்டு மதிப்பீடு
 தயாரிக்கப்பட்டமை அவதானிக்கப்பட
 வில்லை.

முடிவடைகின்ற வழக்குகள் மேலும்
 சந்தர்ப்பம் ஒன்றில் பல வருட
 காலம் வரை நீடிக்கின்றது. இந்த
 நிலைமையின் அடிப்படையில்
 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்
 மற்றும் உள்ளபடியான
 வருமானங்களுக்கு இடையே
 முரண்கள் ஏற்பட முடியும். எனினும்
 நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில்
 நடைமுறை ரீதியில் கவனம்
 செலுத்தி இயலுமான வரை
 அண்ணளவான வருமான
 மதிப்பீட்டை தயாரிப்பதற்கு
 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்துதல்
 வேண்டும்.